



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

மருத்துவமனையில் தங்கியிருத்தல் ஆதார திட்டம் (Dialog)

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சாராம்ச விளக்கமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணைமையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. காப்புறுதி வகை

விபத்துக் காயங்கள், திடீர் சுகயீனம் அல்லது விடுகை செய்யப்படாத சத்திர சிகிச்சைகளின் காரணமாக அரசு அல்லது பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் உள்வாரியாக தங்கியிருத்தலுக்கு நிச்சயிக்கப்பட்ட பண பயன்பாடொன்றை வழங்குகின்றது.

2. பிரதான பயன்பாடுகள் (எதனைக் காப்பீடு செய்கின்றது)

2.1 மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் – வருடமொன்றுக்கு (முதல் இரவைத் தவிர்த்து) 30 இரவுகள் வரை.

உற்பத்தி படித்தரம்	ஓரிரவுக்கு நாளாந்த கொடுப்பனவு	வருட வரையறை
அடிப்படை	1,200	36,000
வெள்ளி	4,000	120,000
தங்கம்	6,500	195,000

2.2 நாளாந்த கொடுப்பனவு – காப்புறுதிக் கட்டண படித்தரத்துக்கு ஏற்ப வேறுபடும்.

2.3 டெங்கு காப்பீடு – பின்வருவனவற்றில் கூடியது.

அ.	காப்புறுதிக் கட்டண அளவு	வழங்கப்படும் நாட்கள்	டெங்கு பண வழங்கல்
	78.60 – 157.20	16 – 30/31 நாட்கள்	12,500
	1.00 – 78.60	1 – 15 நாட்கள்	6,250

ஆ. சாதாரண மருத்துவமனையில் தங்கியிருக்கும் பண பயன்பாடு, தங்கியிருக்கும் காலத்தை பொறுத்ததாகும்.

1. மேலதிக பயன்பாடுகள்

3.1 பெருந் தொற்று மற்றும் தொற்று நோய் கோரிக்கை – படித்தரத்துக்கு உட்பட்டது.

அ. படித்தரம் 1 – நாளாந்த கொடுப்பனவு – இ.ரூ. 1,200 – வருட வரையறை – இ.ரூ. 10,000

ஆ. படித்தரம் 2 – நாளாந்த கொடுப்பனவு – இ.ரூ. 4,000 – வருட வரையறை – இ.ரூ. 12,000

இ. படித்தரம் 2 – நாளாந்த கொடுப்பனவு – இ.ரூ. 6,500 – வருட வரையறை – இ.ரூ. 14,000

2. விண்ணப்பம்

4.1 பதிவுக்கு # 107*1# ஐ அழுத்தவும் அல்லது BIMA Lanka (1343) உடன் தொடர்பு கொள்ளவும்.

4.2 செலுத்துகை – தினசரி கழிக்கப்படும் (முற்செலுத்துகை) அல்லது மாதாந்தம் (பிற்செலுத்துகை)

5. பொது நிபந்தனைகள்

5.1 பூகோள வரையறை – இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

5.2 வயதெல்லை-

அ. 2013 மார்ச் 31 க்கு முன் பதிவு – வயது 65 வரை காப்பீடு.

ஆ. 2013 மார்ச் 31 க்கு பின் பதிவு – வயது 60 வரை காப்பீடு.

5.3 காத்திருக்கும் காலம் – காப்புறுதிப் பத்திரம் ஆரம்பித்து மூன்று மாதங்கள்.

6. விடுகைகள்

6.1 கர்ப்பச் சிக்கல்கள் (முதல் 9 மாதங்கள்)

6.2 அழகியல் சத்திர சிகிச்சைகள்.

6.3 முன்னிருந்த நிலைமைகள். (2023 மார்ச் 20 முதல் அமுலாகும்).

6.4 ஆயுர்வேத சிகிச்சைகள் (2023 செப்டம்பர் 01 முதல் அமுலாகும்).

6.5 முதல் இரவு மருத்துவமனை தங்கியிருத்தல் (2023 மார்ச் 20 முதல் அமுலாகும்).

7. கோரிக்கையை நான் எவ்வாறு முன்வைப்பது?

7.1 மருத்துவமனையிலிருந்து வெளியேறி 90 நாட்களுக்குள் BIMA வுக்கு அறிவிக்கவும்.

7.2 தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் – கோரிக்கை படிவம், பரிசோதனை அட்டை, அடையாள ஆதாரம், அங்கத்துவ ஆதாரம்.

7.3 டெங்கு நோய் கோரிக்கைகளுக்கு NSI Antigen பரிசோதனை (தனியார் மருத்திவமனை மட்டும்)

8. முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 – பெயார்பஸ்ட் இன்சூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் –

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ – info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 – (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் –

- இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@ircs.gov.lk | 🌐 www.ircs.gov.lk

- காப்புறுதி குறைகேள் அதிகாரி

☎ +94 11 2505542 / +94 11 2505041 | ✉ info@insuranceombudsman.lk |

🌐 www.insuranceombudsman.lk

9. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் –

பெயார்பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

☎ +94 11 2428428 | ✉ info@fairfirst.lk | 🌐 www.fairfirst.lk

10. வேறேதும் தகவல்கள்

10.1 முறைகேடான கோரிக்கைகளும் போலி வெ னிப்படுத்துகையும் காப்புறுதிப் பத்திரத்தை வலுவழிக்கச் செய்யும்.

10.2 செலுத்துகை இலங்கை நாணயத்திலாகும். பயன்பாடுகள் கைமாற்றப்பட முடியாதனவாகும்.

முக்கிய குறிப்பு – பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வழங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளில் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.